

Corporation Bank (CorpBank-0641) SADASHIVANAGAR BRANCH, #163, 9TH MAIN, 3RD CROSS, RMV EXT., Bangalore, Ph: 23613204, Mob: 9972117591

Notice for Sale/Auction of Vehicles Public Auction

A sale by public auction of a vehicle bearing the following details under hypothecation to Corporation Bank, Sadashivanagar Branch will be held in realisation of dues on 14.11.2019 at Shriram Automall India Ltd, Sy No 136/139, village - solor, Magadi Bangalore, Bangalore Rural - 562127.

Outstanding balance - Rs 6,23,809/- (Interest debited till 01/11/2019)

Name of Borrower & Account Number	Model	Vehicle No	Reserve Price	Proposed Auction date
Naveen H C, S/o Chikamarajiah, K35, 3rd main, 5th Cross, Chowdeshwari Nagar, Laggere, Bangalore. CVENT-56077100/162582	TOYOTA INNOVA 2.5IG(E4) BSV.	KA 02 AD 9836	Rs. 5,00,000/- (Five Lakh only)	14.11.2019

The intending bidders may obtain copy of the terms and conditions of the sale from the undersigned during the working hours of the Branch.

Date : 04.11.2019 Sd/- Authorised Officer
Place : Bangalore Corporation Bank, Sadashivanagar Branch

SIKA INTERPLANT SYSTEMS LIMITED
CIN: L29190KA1985PLC007363
Regd. Off: No.3, Gangadharchetty Road, BANGALORE - 560 042. Ph:080-49299144
Email: comp.sec@sikaglobal.com
Website: www.sikaglobal.com

NOTICE is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held at the Regd. Office on Wednesday, the 13th November 2019 at 2.30 pm, to consider and approve unaudited financial results for the quarter and half year ended 30th September, 2019. This information is also available on www.sikaglobal.com and BSE Website.

For Sika Interplant Systems Limited
Place: Bangalore Sd/-
Date : 04/11/2019 Company Secretary

ONLINE AUCTION
Kisan Rameshchandra AUCTIONEERS PVT. LTD., PUNE

SEG Automotive India Private Limited, Nagnathpura, Bengaluru

On 12th November 2019 at 3.00 pm onwards on www.krauctioneers.com

Scrap Material on Arising up to 31.12.2019: Copper - 8 MT, Copper Cable - 1 MT, Copper boring with MS/Aluminium - 2 MT, Armatures, Rotors, Stators, Commutator, Switches - 16 MT, Aluminum Casting - 5 MT, Plastics, Electrical and Electronic Waste & Other material etc.

■ Inspection : On 6th & 7th November 2019 from 10.00 am to 4.00 pm. ■ NOTE : For Details visit our Website.
■ Contact : 08050227327
■ E-mail : support@krauctioneers.com

"IMPORTANT"

Whilst care is taken prior to acceptance of advertising copy, it is not possible to verify its contents. The Indian Express Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever. Registered letters are not accepted in response to box number advertisement."

THAKRAL SERVICES (INDIA) LIMITED
Regd. Office: 1st Floor, Shree Rajarajeshwari Arcade Outer Ring Road, Near Courtyard Marriot Hotel, Opp. Lumbini Garden, Veerannapalya Flyover Bengaluru - 560045.
CIN: L70101KA1983PLC005140
Website: www.thakral-india.co.in

Notice is hereby given that Pursuant to Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the meeting of the Board of Directors of the Company will be held on **Thursday 14th November 2019 at 4.30 p.m.** at Bangalore to consider and approve, inter alia, the Un-audited Financial Results of the Company for the Quarter and Half year ended 30.09.2019.

By Order of the Board
Sd/-
Managing Director
Place: Bangalore
Date: 02-11-2019

Jumbo Bag Ltd.
ISO 22000:9000:14001 & BRC / IOP CERTIFIED COMPANY

Regd. Office: "S.K. ENCLAVE" New No.4, (Old No.47), Nowroji Road, Chetpet, Chennai - 600 031.
CIN : L36991TN1990PLCO19944; website: www.jumbobaglimited.com;
Email: csjbl@blissgroup.com; Ph:04426452325

STATEMENT OF UNAUDITED (STANDALONE) FINANCIAL RESULTS FOR THE HALF YEAR ENDED 30th SEPTEMBER 2019
(Rs. in Lacs except EPS)

Sl. No.	Particulars	3 Months ended	6 months ended	Corresponding
		30.09.2019	30.09.2019	3 months ended 30.09.2018
		Unaudited	Unaudited	Unaudited
1	Total Income from Operations	2,520.95	5,054.72	2,935.23
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	44.32	81.96	34.56
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary Items#)	44.32	81.96	34.56
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary Items#)	28.73	61.54	35.89
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	28.73	61.54	35.89
6	Equity Share Capital (Face Value of Rs.10 each fully paid up)	837.37	837.37	837.37
7	Reserves (Excluding Revaluation Reserve as shown in the Balance Sheet of Previous year)	889.49	889.49	716.23
8	Earnings per share (before Extraordinary items) (Face Value of Rs.10/- each)			
a.	Basic	0.34	0.73	0.43
b.	Diluted	0.34	0.73	0.43

Note: The above is an extract of the detailed Half yearly Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The detailed Half Yearly Results are available on the Stock Exchange Websites URL <http://www.bseindia.com/corporates/ann.aspx?scrip=516078> and Company's Website www.jumbobaglimited.com.

For and on behalf of the Board
G.S.Anilkumar
Managing Director
Place : Chennai
Date : 04.11.2019

STARCOM INFORMATION TECHNOLOGY LIMITED
CIN No. L67120KA1995PLC078846
Regd. Office : Sheriff Centre, 73/1, St. Mark's Road, Bengaluru - 560 001
Phone: +91 80 2227 8283/ 2227 1797, Fax: +91 80 2227 8131
E-mail: info@starcominfotech.com Website: www.starcominfotech.com

NOTICE

Notice is hereby given pursuant to Regulation 29 read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that the meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Thursday, 14th November, 2019 at 2.30 PM at # 88, Times Square, MG Road, Bangalore - 560 001, to inter-alia transact the following transaction:

- To consider and approve the un-audited financial results of the Company for the Second Quarter & Half Year ended 30th September, 2019 along with the Statement of Assets & Liabilities for the Half Year ended September 30, 2019 as prescribed under Regulation 33 of the SEBI (LODR) Regulations, 2015, as amended from time to time.
- To consider the Limited Review report for the Second Quarter & Half Year ended 30th September, 2019.

The said notice may be accessed on the Company's website at www.starcominfotech.com and also on the website of BSE Limited at www.bseindia.com

By Order of the Board
For Starcom Information Technology Limited
Nidhi Sharma
Company Secretary & Compliance Officer
Date : 5th November, 2019
Place: Bangalore

WEST COAST PAPER MILLS LIMITED
Regd. Office : Bangur Nagar, DANDELI - 581 325, KARNATAKA.
Ph: (08284) 231391 - 395 (5 Lines) Fax : (08284) 231225
CIN : L02101KA1955PLC001936 / GSTIN: 29AAACT4179N120
E-mail : co.sec@westcoastpaper.com / Website : www.westcoastpaper.com

NOTICE

Pursuant to Regulation 29 read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, notice is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held on **November 12, 2019**, to consider and approve, inter-alia, unaudited Financial Results of the Company for the quarter/ half year ended on **September 30, 2019**.

This notice is also available on the Company's Website : www.westcoastpaper.com and on the website of Stock Exchanges i.e., www.bseindia.com & www.nseindia.com.

For **WEST COAST PAPER MILLS LIMITED**
BRAJMOHAN PRASAD
COMPANY SECRETARY
November 04, 2019

TIIC THE TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION LIMITED
(Government of Tamilnadu Undertaking)
Branch Office : No.60/1B, Imperial Plaza, Nellikuppam Main Road, Opp. to SIDCO Industrial Estate, Semmandalam, Cuddalore 607001
Phone No.: 04142-230831

Sale Notice - E-Auction

Notice of intended sale under Rule 6(2) & 8(6) of The Security Interest (Enforcement) Rules 2002 under The Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act 2002.

The undersigned intend to sell the following properties in "AS IS WHERE IS AND WHAT IS WHERE IT IS" condition which are mortgaged to The Tamilnadu Industrial Investment Corporation Ltd., (TIIC) by the below mentioned borrower / mortgagor and taken possession by the undersigned under SARFAESI Act as the said borrower / mortgagor failed to repay the loans despite the Demand notice issued under the SARFAESI Act.

Name and address of the borrower/ guarantor.	Description of Properties	Date of inspection of securities	Reserve Price (Rs. in lakh)
1) M/s.Abiyaa Pipes Company , represented by its proprietor Thiru.N. Krishnan having Office at S.No.247/10B, Melperumal Kovil Street, Pennadam, Thittagudi TK, Cuddalore Dist. Factory at No.50/4 & 50/3A1, Vridhachalam Tittagudi Main Road, Elumathur Village, Pothiramangalam, Tittagudi Taluk, Cuddalore District Collateral security owner: 1.Thiru.G. Narayanan, S/o.Thiru. Govindanandam Pillai, No.88/37, Kamarajar Street, Ist Cross, Pennadam, Tittagudi Taluk, Cuddalore District. Amount Due: (As per demand notice dt.23.11.2018) Rs. 89,02,621/- Present Amount Due: Rs. 1,03,02,716/- with further interest from 01.11.2019 together with costs, charges, etc.	Collateral Security: Schedule (A) Land: Land and residential house building at Old Door No.88/37, Old S.No.95/2) New S.No.95/16 - 1001 sq.ft and 2069 1/2 sq.ft in (old S.No.241/1A1) Natham S.No.444/6A, Kamarajar Street, 1 st Cross, Pennadam Village, Tittagudi Taluk, Cuddalore District. Extent as per document 3070 1/2 Sq.ft. Schedule (B) Building: Sl. No. Description Roof Extent in Sq.mtr Year of Construction 1 Ground Floor RCC 97.76 2007 2 First Floor RCC 56.78 2007	04.12.2019	50.00
2) M/s. Kalyani Traders , represented by its proprietor Thiru.S. Sivakumar having Office & Factory at R.S.No.70/3, Old S.No.41/1, Neyveli Main Road, Meliruppu, Keeliruppu Post, Panruti Taluk, Cuddalore District Collateral security owner: 1. Thiru.S. Sivakumar Door No.14, South Street, Meliruppu Village, Keeliruppu Post, Panruti Taluk, Cuddalore District. 2. Thiru.S. Kaliyaperumal, Door No.14, South Street, Meliruppu Village, Keeliruppu Post, Panruti Taluk, Cuddalore District. 3. Thiru.S. Ganapathy, Door No.14, South Street, Meliruppu Village, Keeliruppu Post, Panruti Taluk, Cuddalore District. Amount Due: (As per demand notice dt.09.07.2018) Rs. 15,70,958/- Present Amount Due: Rs.14,85,815/- with further interest from 01.11.2019 together with costs, charges, etc.	Collateral Security: Schedule (A) Land: Land and Building situated at Door No.14, Therku Street, Old S.No.101/2 & 155/16, New S.No.155/16B7, Meliruppu Village, Panruti T.K, Cuddalore District. Extent as per document 22 1/2 Cents as per Patta 844 Sq.mtr or 9081 Sq.ft. Schedule (B) Building: Sl. No. Description Roof Extent in Sq.mtr Year of Construction 1 Ground Floor RCC 121.97 1993 2 First Floor RCC 52.09 1993 3 First Floor RCC 30.66 1993	04.12.2019	30.00

Date of inspection of property	Last date for submission of Bid form, KYC documents & payment of EMD	Date / Time of Auction
Date: 04.12.2019 Between 11.00 AM to 5.00 PM	10.12.2019	Date :12.12.2019 Time : 11.00 AM to 1.00 PM

1. Date of inspection of property is 04.12.2019 between 11 hours - 17 hours and the last date of submission of Earnest Money Deposit (EMD) shall be 10.12.2019 before 4 PM. 2. The sale / auction will be conducted on 12.12.2019 between 11 AM - 1 PM by the undersigned through e-Auction platform provided at the Web Portal <https://www.bankauctions.com>. 3. Extension of time of the e-Auction from the last bid is 5 minutes each and the extension is unlimited times (if bid received in the last 5 minutes). 4. Further interest will be charged as applicable, as per the loan agreement on the amount outstanding and incidental expenses, costs, etc is due and payable till its realization. 5. The bid amount shall be more than upset price. Also, the incremental price should be Rs.5000/- . 6. EMD shall be payable through DD in favour of the TIIC Ltd, payable at Cuddalore and shall be submitted at the concerned branch office. The interested bidders shall submit the EMD along with the bid participation form / KYC Documents etc at the branch before the date and time specified above. 7. This may also be treated as notice under Sec. 8(6) of Security Interest (Enforcement) rules 2002 to the borrower/s and guarantor/s of the above said, also the holding of e-auction sale on the above mentioned date, if their outstanding dues are not paid in full within 30 days. 8. The bidders are advised to go through the detailed terms and conditions of e-Auction available in the Web Portal <https://www.bankauctions.com> before submitting their bids and taking part in the e-Auction. 9. The prospective qualified bidders may avail online training on e-auction from the service provider M/s C1 India Pvt Ltd prior to the date of e-auction and can contact the Service Provider M/s C1 India Pvt Ltd, Plot No. 301, Gulf Petrochemical Building, 1st floor, Uday Vihar Phase -2 Gurgaon, Haryana - 120115 India, Phone No.0124-4302000 / 4302010 and having Chennai Number 9840446485 and Email ID as tn@c1india.com. Neither the authorised officer / TIIC Ltd nor M/s. C1 India Pvt Ltd shall be liable for any internet network problem and the interested bidders to ensure that they are technically well equipped for participating in the e-Auction event. 10. The Earnest Money Deposit (EMD) of the successful bidder shall be retained towards part sale consideration and the EMD of the unsuccessful bidders shall be refunded. EMD shall not bear any interest. The successful bidder shall have to deposit 25% of the sale price, adjusting the EMD already paid before 4:30 PM of the next working day after the conclusion of the e-Auction. The balance 75% of the sale price shall be paid on or before 30th day of sale confirmation or within such extended period as agreed upon in writing by and solely at the discretion of the TIIC Ltd. In case of default in payment by the successful bidder, the amount already deposited by the offerer shall be liable to be forfeited and the property shall be put to re-auction and the defaulting borrower / bidder shall have no claim / right in respect of the amount / property. 11. The TIIC Ltd is not responsible for any liabilities upon the property which is not in the knowledge of the TIIC Ltd. 12. Every bidder of the e-Auction shall submit the self attested copies of KYC Documents consisting of a) PAN Card b) Address Proof c) ID Proof Original documents shall be produced for verification. For further details kindly contact the Branch Manager, Cuddalore.

Authorised Officer
The TIIC Ltd., Cuddalore

DIPR/ 1293 /DISPLAY/2019

SER INDUSTRIES LIMITED
Registered Office : Chikkakuntanahalli Village, Kodialyakarenahalli Post, Via Bidadi, Ramnagara District, Karnataka - 562 109.

Unaudited Financial Results for the 2nd Quarter ended on 30th September 2019
(Rs. in Lakhs)

Sr. No	Particular	Quarter Ended			Half year Ended		year Ended 31.03.2019 Audited
		30.09.2019	30.06.2019	30.09.2018	30.09.2019	30.09.2018	
1	Income from operation :						
(a)	Income from Service	-	-	-	-	-	-
(b)	Other Operating Income	-	-	-	-	3.30	3.76
	Total income from Operations	-	-	-	-	3.30	3.76
2	Expenses :						
(a)	Freight Paid	-	-	0.36	-	3.42	3.06
(b)	Other Operating Expenses	-	-	-	-	-	-
(c)	Employee Benefit Expenses	1.90	0.70	0.68	2.60	1.37	2.89
(d)	Depreciation and amortisation Expenses	-	-	0.06	-	0.10	0.26
(e)	Other expenses	7.74	3.16	4.33	10.90	6.45	35.10
	Total Expenses	9.64	3.86	5.43	13.50	11.34	41.31
3	Profit/(loss) from ordinary activities before other income, finance cost and exceptional items	(9.64)	-3.86	(5.43)	(13.50)	(8.04)	(37.55)
4	Other Income	0.17	0.12	1.49	0.29	1.64	3.10
5	Profit/(loss) from ordinary activities before finance cost and exceptional items	(9.47)	-3.74	(3.94)	(13.21)	(6.40)	(34.45)
6	Finance cost	-	-	-	-	-	-
7	Profit/(loss) from ordinary activities after finance cost but before exceptional items	(9.47)	-3.74	(3.94)	(13.21)	(6.40)	(34.45)
8	Exceptional Items - Expenses/ (Income)	-	29.34	-	29.34	-	-
9	Profit/(loss) from ordinary activities before Tax Expenses/ (Credits) (Including deferred	(9.47)	25.60	(3.94)	16.13	(6.40)	(34.45)
10	Net Profit / (Loss) from ordinary activities	(9.47)	25.60	(3.94)	16.13	(6.40)	(34.45)
11	Extra Ordinary Item	-	-	-	-	-	-
12	Net Profit / (Loss) for the period	(9.47)	25.60	(3.94)	16.13	(6.40)	(34.45)
13	Prior Period Items	-	-	-	-	-	0.14
14	Paid up Equity Share Capital (face value of Rs.10 Each	99.46	99.46	99.46	99.46	99.46	99.46
15	Reserves excluding Revaluation Reserve as per balance sheet	18.27	27.75	30.10	18.27	-4.40	2.15
16	Earning / (Loss) per Share (EPS) (before and after extra - ordinary items) in Rupees						
(a)	Basic	(0.95)	2.57	(0.40)	1.62	(0.64)	3.48
(b)	diluted	(0.95)	2.57	(0.40)	1.62	(0.64)	3.48
		30.09.2019	30.06.2019	30.09.2018	30.09.2019	30.09.2018	31.03.2019
18	PARTICULARS OF SHARE HOLDING						
	Public Shareholding						
	-No of shares	442,375	442,375	442,375	442,375	442,375	442,375
	-Percentage of shareholding (%)	44.70%	44.70%	44.70%	44.70%	44.70%	44.70%
19	Promoters and promoters Group - Shareholding						
	I - Pledged/Encumbered-Number of shares						
a)	Percentage of shares (as a% of the total shareholding of promoters and promoters group	-	-	-	-	-	-
b)	Percentage of shares (as a% of the total share capital of the company	-	-	-	-	-	-
	II - Non-encumbered-number of share	547,215	547,215	547,215	547,215	547,215	547,215
a)	Percentage of shares (as a% of the total shareholding of promoters and promoters group	100%	100%	100%	100%	100%	100%
b)	Percentage of shares (as a% of the total share capital of the company	55.30%	55.30%	55.30%	55.30%	55.30%	55.30%
	INVESTOR COMPLAINTS	3 months ended 30.09.2019					
	Pending at the beginning of the quarter	NIL					
	Received during the quarter	NIL					
	Disposed during the quarter	NIL					
	Remaining unresolved at the end of the quarter	NIL					

STATEMENT OF ASSETS & LIABILITIES AS ON 30.09.2019 AND 31.03.2019

Sr. No	PARTICULARS	Quarter Ended	Year ended	Sr. No	PARTICULARS	Quarter Ended	Year ended
		30.09.2019	31.03.2019			30.09.2019	31.03.2019
		(unaudited)	(Audited)			(unaudited)	(Audited)
A	EQUITY AND LAIABILITIES			B	ASSETS:		
1	Shareholder Fund:				Non Current Assets		
	Share Capital	99.46	99.46	a)	Fixed Assets	5.48	6.10
	Reserves & Surplus	18.27	2.15	b)	Non-Current Investments	0.01	0.04
	Money received against Share warrant	-	-	c)	Deferred TaxAssets (Net)	0.81	0.81
	Sub-total-Shareholders Funds	117.73	101.61				
2	Share Application money pending allotment			d)	Long Term Loans and Advances	11.93	12.15
3	Non-Current Liabilities:				Sub-total Non Current Assets	18.23	19.10
a)	Long Term Borrowings	-	-				
b)	Deferred Tax Liabilities (Net)	-	-	2	Current Assets:		
c)	Other Long Term Liabilities	-	-	a)	Current Investments	-	-
d)	Long term Provisions	0.95	0.93	b)	Inventories	-	-
	Sub-total-Non Current Liabilities	0.95	0.93	c)	Trade Receivables	-	-
	Current Liabilities:			d)	Cash and cash equivalents	81.77	65.34
a)	Short Term Borrowings	-	-	e)	Short - term loans and advances	-	-
b)	Trade Payables	0.17	-	f)	Other Current assets	19.17	19.18
c)	Other Current Liabilities	0.32	0.36		Sub-Total-Current Assets	100.94	84.52
d)	Short term Provisions	-	0.72		Total Assets	119.17	103.62
	Sub-total-Current Liabilities	0.49	1.08				
	Total of Equity and Liabilities	119.17	103.62				

Notes:

- The above results have been taken on record in the meeting of the Board of Director held on 23.10.2019
- Segment wise reporting as per the Clause -41 of the Listing Agreement - Not Applicable since the Company operates under single segment
- EPS is calculated on fully paid up shares
- In view of loss incurred by the Company, no provision for current tax made for the half year ended 30th September, 23.10.2019

Place : Ramnagar
Date : 23.10.2019

For and on behalf of the Board of Directors
Sd/- **NARENDRA GOEL**
Chairman

